1981 மார்ச் 30]

(ஆ) ஆம் எனில், இந்தக் கல்வி ஆண்டிலிருந்து அமுல் நடத்தப்படுமா ?

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் : (அ) மற்றும் (ஆ) இப்பொருள் அரசின் பரிசீலனையில் உள்ளது.

திரு. பி. ஈஸ்வரமூர்த்தி என்கிற சொரணம் : பேரவைத் தலைவர் அவர்களே, இந்த நடுநிலைப் பள்ளியினுடைய ஆசிரியர்களுக்கு பணிப்படி எந்த அளவிலே கொடுக்கலாம், எவ்வளவு கொடுப்பதாக அரசு ஆய்ந்து வருகிறது என்பதைப் பற்றி அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் : மாண்புமிகு தலைவர் அவர்களே, நடுநிலைப் பள்ளியினுடைய ஆசிரியர்களாக இடைநிலைத் தகுதி பெற்ற ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் ரூபாய் 15 பணிப்படி தந்து கொண்டிருக்கிறோம். ஆனால், பி.டி. பட்டம் பெற்ற ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்படும்போது, அவர்கள் உயர்ந்த அளவுக்குச் சம்பளம் பெற்றிருப்பதாலே, அவர்களுக்குப் பணிப்படி தரக்கூடாது என்ற ஒரு முடிவெடுத்து தராமல் இருந்து வருகிறோம். மூன்றாவது சம்பளக் கமிஷனும் தர வேண்டியதில்லையென்றுதான் சொல்லியிருக்கிறது. ஆனால், இப்பொழுது ஆசிரியர் சங்கங்களும் மற்றவர்களும் கேட்டுக் கொண்டிருப்பதால் நாம் அதைப் பரிசீலனை செய்துகொண்டிருக்கிறோம்.

உயர்நிலைப்பள்ளிகளில் ஆங்கில மொழிப்பாடம் கற்பித்தல்.

*வினா எண். 548—திரு. கே. நாராயணசாமி : மாண்புமிகு கல்வி அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) உயர்நிலைப்பள்ளிகளில் ஆங்கில மொழிப் பாடம் கற்றுத்தர ஆங்கில இலக்கியம் பயின்ற பி.ஏ., பி.எட்., முடித்த பட்டதாரிகள் 1978–79, 1979–80 ஆண்டுகளில் நியமிக்கப்பட்டுள்ளார்களா ?

(ஆ) ஆம் எனில் அதன் விவரம் என்ன ?

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் : (அ) மற்றும் (ஆ) 1978–79 ஆம் ஆண்டில் எவரும் நியமிக்கப்படவில்லை. 1979-80 ஆம் ஆண்டில் மூன்று பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திரு. பாபு ஜனார்த்தனன் : பேரவைத் தலைவர் அவர்களே, பல உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலம், கணக்கு, விஞ்ஞானம் போன்றவற்றைப் பயிற்றுவிக்க ஆசிரியர்கள் இல்லாமல் அங்கே பாதிக்கப்படுகிறது. அதே நேரத்தில், படித்தவர்கள், பட்டம்

பெற்றவர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். ஆகவே, இது கல்வி சம்பந்தப்பட்ட விஷயம். ஆகையால் அந்தப் பள்ளிகளுக்கு உடனயாக அந்த சப்ஜெட்டுக்குரிய ஆசிரியர்களை நியமிக்க அரசு ஆவன செய்யுமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் : பேரவைத் தலைவர் அவர்களே, குறிப்பிட்ட பள்ளிகளிலே அந்தக் குறைபாடு இருக்குமேயானால், அதை எழுதித்தந்தால், அந்தக் குறைபாட்டைப் போக்க நாம் முயற்சி எடுக்கலாம். பொதுவாக, எல்லாப் பள்ளிகளுக்கும் தேவையான ஆசிரியர்களைப் போடுவதற்கான வாய்ப்புகளை நாம் உருவாக்கி இருக்கிறோம். பணியிடங்கள் இருந்து காலியாக இருக்குமேயானால், அதைக் கவனத்திற்குக் கொண்டு வந்தால், அதை நாம் நிறைவு செய்யலாம்.

திரு எஸ். ஆர். ளையபெருமாள்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அமைச்சர் அவர்கள் சொன்னார்கள், குறிப்பிட்ட இடத்தைச் சொல்லுங்கள் என்று. தென்னாற்காடு மாவட்டத்திலும், தஞ்சை மாவட்டத்திலும் அதிகமான பாடசாலைகளில் இதுபோன்று ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் இருக்கிறார்கள். அது சி. இ. ஓ. மூலமாக, அரசுக்கு எழுதப்பட்டிருக்கிறது. அதனால், ஏன் காலதாமதம் என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் : மாண்புமிகு தலைவர் அவர்களே, இங்கே கேட்கப்பட்டிருக்கிற கேள்வி, உயர் நிலைப் பள்ளிகளிலே ஆங்கிலம் போதிப்பதற்கு ஆங்கிலத்தையே சிறப்புப் பாடமாக எடுத்து பயிற்சி பெற்ற பட்டதாரிகளை நியமிக்க வேண்டுமென்பதாகும். இது வரையிலே நாம் அப்படி நியமித்ததில்லை. காரணம், ஆங்கிலத்தை இரண்டாவது பாகமாக எடுத்து, மூன்றாவது பாகமாக கணக்கையோ அல்லது சரித்திரத்தையோ அல்லது வேறு ஏதாவது பாடத்தையோ எடுத்தவர்களுக்கு, அந்த இரண்டாவது பாகமான ஆங்கிலத்திலேயும் மூன்றாவது பாகமான அவருடைய சப்ஜக்டிலேயும் ஆசிரியர் பயிற்சியைத் தந்து, அந்த இரண்டு பாடங்களையும் சொல்லித் தருகின்ற அளவிற்குதான் இதுவரையில் ஆசிரியர்களையும் நியமித்து வந்தார்கள். ஆனால், இப்பொழுது ஆங்கில இலக்கியத்திலே சிறப்புப் பட்டம் பெற்றவர்கள்தான் ஆங்கிலத்தைப் போதிக்க வேண்டும். எப்படித் தமிழிலே தனித் தகுதி பெற்றவர்கள் தமிழைச் சொல்லித் தருகிறார்களோ அப்படி ஆங்கிலத்திலேயே சிறப்புத் தகுதி பெற்றவர்கள்தான் போதிக்க வேண்டுமென்ற கருத்து கொஞ்சம் வளர்ந்து வருகின்ற காரணத்தினால் இப்பொழுது முதன்முறையாக மூன்று ஆசிரியர்களை நாம் நியமித்திருக்கிறோம். இது தொடர்ந்து வளர்வதற்கான வாய்ப்பிருக்கிறது என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

1981 மார்ச் 30]

திரு. ஆர். நவநீதகிருஷ்ண பாண்டியன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, செகண்டரி கிரேட் ஆசிரியர்கள் தபால் மூலம் பி.ஏ., பி.எட்., படித்து, அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், கல்லூரியில் தொடர்ந்து பி.ஏ., பி.எட்., படித்தவருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லையென்ற ஒரு பிரச்சினை இன்றைய தினம் தமிழகத்தில் நிலவுவதை அமைச்சர் அவர்கள் அறிவார்களா ?

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் : மாண்புமிகு தலைவர் அவர்களே, வேலையிலே இருக்கின்றவர்களுக்குப் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் வரும்போது தரப்பட வேண்டுமென்கிற அடிப்படையிலேதான் வேலையிலே இருக்கிற ஆட்கள், தகுதி பெற்ற ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுடைய தகுதிகளைப் பெறுகிறபொழுது, அவர்கள் முதல் வாய்ப்பாகப் பெற்று, பதவி உயர்வைப் பெறுகிறார்கள். வேறு தவறான அடிப்படையிலே அல்ல.

திருமதி ஏ. எஸ். பொன்னம்மாள் : பேரவைத் தலைவர் அவர்களே, நம்முடைய அமைச்சர் அவர்கள் ஆங்கிலம் படித்த மூன்று பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாகச் சொன்னார்கள். தமிழகத்திலே வேறு எந்தப் பள்ளிகளில் இருந்தாவது ஆங்கிலம் கற்றவர்கள் வேண்டும் என்று கேட்கப்பட்டதா ? அப்படிக் கேட்கப்படும்போது தடையில்லாமல் கொடுக்கப் பட்டதா என்பதைப் பற்றி அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் : தலைவர் அவர்களே, இதுவரையிலும், இப்போதும்கூட கடைப்பிடித்துக்கொண்டு வரக்கூடிய கொள்கை பி.ஏ., படித்தவர்கள், பி.டி. பட்டம் பெற்றவர்கள் என்ற அடிப்படையில் பி.ஏ.-வில் இரண்டாம் பாகத்தில் ஆங்கிலம் சொல்லித் தரலாம் என்ற கொள்கையைப் பின்பற்றி இதுவரையிலும் ஆசிரியர்களை நியமித்து வருகிறோம். ஆனால், இப்போது ஆங்கிலம் தனிப்பாடமாக எடுத்துப் படித்தவர்கள் தேவையாக இருக்கின்றது. அதற்குத் தேவையான வகுப்புகள் இருக்கின்றன, தேவையான பள்ளிகள் இருக்கின்றன என்ற அடிப்படையில் இப்போது முதல்முறையாகமூன்று ஆசிரியர்களை நியமித்திருக்கிறோம். இப்போது மேல் நிலைப் பள்ளி என்று வருகிறபோது எம்.ஏ.—வில் லிட்டரேச்சர் படித்தவர்களைத்தான் நியமிக்க வேண்டும் என்ற கொள்கையை நாம் எடுத்துக்கொண்டிருக்கின்ற காரணத்தால் இந்த மேல் நிலைப் பள்ளிகளுக்கு இது பரவலான அளவில் புகுத்தப்பட இருக்கின்றது என்பதைக் கூறிக் கொள்கிறேன். இது ஒரு ஆரம்பம்தான். மேற்கொண்டு வாய்ப்பு கிடைக்கிறபோது அப்போது பணியினுடைய தேவையைப் பார்த்து இந்தப் பதவிகள் போடப்படும்.

திரு. செ. சிவசாமி : தலைவர் அவர்களே, உயர்நிலைப் பள்ளிகளிலே தொடர்ந்து மூன்று, நான்கு ஆண்டுகளாக மாணவர்களின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே போகின்றது. அந்த அடிப்படையில் ஆசிரியர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை. பல இடங்களில் இந்தக் குறைபாடுகள் இருக்கின்றன. அந்த ப்ரபோஷ படி ஆசிரியர்கள் மற்ற அலுவலர்களைப் போட அரசு ஏற்பாடு செய்யுமா என்பதைக் கேட்க விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் : தலைவர் அவர்களே, நிதி ஆதாரங்களைப் பொறுத்து அதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொண்டு வருகிறது.

திரு. ஜே. ஹேமச்சந்திரன் : தலைவர் அவர்களே, ஆசிரியர்களை நியமனம் செய்கின்ற நேரத்தில், வேலை தேடித்தரும் ஸ்தாபனங்களில் பேர் பதிவு செய்தும் போதுமான வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை என்றும், 8 வருடம் 10 வருட காலமாக எம்ப்ளாய்மென்ட் எக்சேஞ்சில் பெயரைப் பதிவு செய்தவர்கள் இருக்கும்போது, அவர்களை விட்டுவிட்டு நேரடியாக நியமனம் செய்வதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், சிலர் அவர்கள் வயது வரம்புக்கு அதிமாகச் செல்வதால் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகின்றன என்ற காரணத்தால் இந்த 8 வருடம் 10 வருடம் பதிவு செய்து கொண்டுள்ளவர்கள பாதிக்கப்படுவது அரசுக்குத் தெரியுமா? அதைத் தவிர்க்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் : மாண்புமிகு தலைவர் அவர்களே, அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரையிலும் நாம் இத்தகைய முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று முதன்மைக் கல்வி அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அது கடைப்பிடிக்கப்பட்டுதான் வருகிறது. மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் சொல்லுகின்ற குறைபாடு சிறுபான்மையினர் நடத்துகின்ற பள்ளிகளிலே இருக்கலாம். ஆனால், அவர்களைக் கட்டுப்படுத்துகின்ற அதிகாரம் அரசுக்கு இல்லை. அவர்களாகவே எடுத்துக் கொள்ளலாம்.

திரு. பெ. சு. திருவேங்கடம் : மாண்புமிகு தலைவர் அவர்களே, ஆங்கிலம் படித்த 3 பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ததாக அமைச்சர் அவர்கள் கூறினார்கள். உயர்நிலைப் பள்ளிகளில் எம்.ஏ., படித்தவர்கள்தான் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று உள்ளது. ஆனால், அங்கே ஏற்கெனவே பணி புரிகின்றவர்கள் பதவி உயர்வு பெற்று விடுவதால், புதிதாகப் படித்துவிட்டு வருகின்றவர்களுக்கு அந்தப் பதவி கிடைப்பதில்லை. எனவே, இதைப் போக்குவதற்கு ஏற்கெனவே வேலை பார்த்துக் கொண்டு இருக்கின்றவர்களுக்கு இத்தனை சதவிகிதம் என்றும், புதிதாக படித்துவிட்டு வருகின்றவர்களுக்கு இத்தனை சதவிகிதம் என்றும் நிர்ணயித்து நடவடிக்கை எடுக்க அரசு முன்வருமா என்பதை அறிய விரும்புகிறேன்.